



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 17]

CHENNAI, WEDNESDAY, APRIL 24, 2024
Chithirai 11, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

	<i>Pages.</i>
JUDICIAL NOTIFICATIONS	
Insolvency Petitions.	30

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

JUDICIAL NOTIFICATIONS

INSOLVENCY PETITIONS

IN THE COURT OF THE HONOURABLE PRINCIPAL DISTRICT JUDGE, SIVAGANGAI.

(I.P. No. 1 of 2022)

(D.No. 2179/2024)

No. VI-3(a)/30/2024.

மனுதாரர்

T. தனசேகர், (வயது 62/2022), த/பெ. (லேட்) தங்கவேல், 39, மாரியம்மன் கோவில் தெரு, மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

எதிர்மனுதாரர்கள்

(1) ரவிசந்திரன், (வயது 62/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி, பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு, மானாமதுரை அஞ்சல், சிவகங்கை மாவட்டம்.

(2) ராஜேந்திரன், (வயது 55/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, அழகர் கோவில் தெரு, மானாமதுரை அஞ்சல், சிவகங்கை மாவட்டம்.

(3) ராமர் (வயது 35/2022), த/பெ. தியாகராஜன், பழைய வண்ணான்குளம் போகும் சந்து, பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு, மானாமதுரை அஞ்சல், சிவகங்கை மாவட்டம்.

(4) சேகர், (வயது 50/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, நாகலிங்கம் நகர், மானாமதுரை அஞ்சல், சிவகங்கை மாவட்டம்.

(5) விமலா, (வயது 35/2022), க/பெ. பாலமுருகன், பழைய வண்ணான்குளம் போகும் சந்து, மானாமதுரை அஞ்சல், சிவகங்கை மாவட்டம்.

(6) மாரிச்செல்வம், (வயது 62/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, 178, சாஸ்திரி தெரு, மீனாட்சி நகர், ஓம் சக்தி கோவில் அருகில், சிவகங்கை – 630 561.

(7) ரகு, (வயது 35/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, கிருங்காகோட்டை, முத்தனேந்தல் அஞ்சல், சிவகங்கை மாவட்டம்.

(8) செழியன், (வயது 40/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, பிரியா ஸ்டோர், பெண்கள் அரசினர் பள்ளி எதிர்புறம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

9) தண்டபாணி, (வயது 58/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, Goodwill பள்ளி அருகில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

(10) வசந்த் அழகன், (வயது 30/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, ADMK – திருப்புவனம் கிழக்கு IT Wing ஒன்றிய செயலாளர், திருப்புவனம், திருப்புவனம் அஞ்சல், சிவகங்கை மாவட்டம்.

(11) வெற்றி, (வயது 40/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, சாவுச்சந்து, உச்சம்மாள் கோவில் அருகில், வடக்கு மாசி வீதி, மதுரை.

(12) சண்முகபாண்டி, (வயது 55/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, அண்ணாமலை நகர், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

(13) சதீஷ், (வயது 32/2022), த/பெ. மனுதாரருக்கு தெரியவில்லை, அண்ணா சிலை அருகில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

Notice is hereby under Section 7, 10, 13 of the Provincial Insolvency Act that the petitioner has applied to this Court praying to adjudge the petitioner as Insolvent and the said petition stands posted to 30th April 2024 for hearing.

Dated this the 1st day of April 2024.

Sivagangai,
18th April 2024.

R. GURUMURTHY,
Principal District Judge.